

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 1805/39 - 2013 අප්‍රේල් මස 12 වැනි සිකුරාදා - 2013.04.12

1805/39 ஆம் இலக்கம் - 2013 ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 12 ஆந் திகதி வெள்ளிக்கிழமை

(අරසායනිකයන්ගේ අතිකාරයෙන් ප්‍රකාශයට පත්ව ඇත)

பகுதி I : தொகுதி (I) - பொது

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்கள்

நாணய விதிச் சட்டம்

திருத்தப்பட்டவாறான நாணய விதிச் சட்டத்தின் (இலங்கை சட்டவாக்கங்களின் அத்தியாயம் 422) 10 (இ), 93, 94, 96 மற்றும் 97 ஆம் பிரிவுகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்.

நிவாட் அஜித் லெஸ்லி கப்ரால்,
ஆளுநர்,
இலங்கை மத்திய வங்கி.

கொழும்பு,
2013, ஏப்பிறல் 12.

ஒழுங்குவிதி “ஈ”

ஒதுக்குத் தேவைப்பாடுகள்

1. நாணய விதிச் சட்டத்தின் 93 ஆம் பிரிவின் ஏற்பாட்டு நியதிகளின்படி, இலங்கையில் தொழிற்படுகின்ற வர்த்தக வங்கிகள் இலங்கை ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட அனைத்து வைப்புப் பொறுப்புக்களுக்கெதிராகவும் ஒதுக்குகளைப் பேணுதல் வேண்டும்.

2. (i) நாணய விதிச் சட்டத்தின் 94 ஆம் பிரிவின் ஏற்பாட்டு நியதிகளுக்கிணங்க மேற்குறிப்பிட்ட ஒழுங்குவிதி (1) இல் குறித்துரைக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் அவற்றின் வைப்புப் பொறுப்புக்கெதிராக வைத்திருக்க வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகள், அத்தகைய வைப்புப் பொறுப்புக்களின் மொத்தத்தில் 8 சதவீதத்திற்குச் சமமான தொகையொன்றாக இருத்தல் வேண்டும்.

(ii) மேலே குறிப்பிடப்பட்ட ஒழுங்குவிதி (1) இல் குறித்துரைக்கப்பட்ட வைப்புப் பொறுப்புக்களுக்கெதிராக வர்த்தக வங்கிகளினால் வைத்திருக்கப்படவேண்டிய ஒதுக்குத் தேவைகள் மத்திய வங்கியிலுள்ள ரூபா வைப்பு வடிவங்களில் காணப்படலாம்.

3. வர்த்தக வங்கிகளின் வைப்புக்களினது கணித்தல் மற்றும் பேணல் நோக்கங்களுக்காக ஒவ்வொரு கலண்டர் மாதமும் இரண்டு காலப்பகுதிகளாக பிரிக்கப்படுதல் வேண்டும் (அதாவது காலப்பகுதி அ மற்றும் காலப்பகுதி ஆ).

i காலப்பகுதி அ 1 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை (இரண்டும் உள்ளடங்கலாக); மற்றும்

ii காலப்பகுதி ஆ 16 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாள் வரை (இரண்டும் உள்ளடங்கலாக).

4. (i) ஏதேனும் ஒரு மாதத்தில் காலப்பகுதி அ இல் வர்த்தக வங்கியொன்றினால் பேணப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்டுள்ள ஒதுக்குகள், முன்னைய மாதத்தின் காலப்பகுதி அ இனுடைய சராசரி நாளாந்த வைப்புப் பொறுப்புக்களின் அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும். அதேவேளை ஏதேனும் ஒரு மாதத்தில் காலப்பகுதி ஆ இல் பேணப்படவேண்டிய ஒதுக்குகள் அதற்கு முன்னைய மாதத்தில் பேணப்பட்ட சராசரி நாளாந்த வைப்புப் பொறுப்புக்களின் அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டும்;

- (ii) கணிப்பீட்டுக் காலப்பகுதியில் வைப்புப் பொறுப்புக்களின் சராசரி நாளாந்த தொகையினைக் கணிக்கும் பொழுது வைப்புப் பொறுப்புக்களின் பற்று மீதிகள் அதன் வரவு மீதிகளுக்கெதிராக எதிரீடு செய்யப்படாமல் அது பூச்சியமாகக் கருதப்படுதல் வேண்டும்.

5. வர்த்தக வங்கிகள் மேலேயுள்ள ஒழுங்குவிதி 4 இல் குறித்துரைக்கப்பட்ட மொத்த வைப்புப் பொறுப்புக்களில் இரண்டு சதவீதத்திற்கு மேற்பட்டதும் ஆனால் நான்கு சதவீதத்தை விஞ்சாததுமான ஒரு தொகையினை, அத்தகைய வங்கியினால் ஒதுக்காக பேண வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட தொகையின் ஒரு பகுதியாக இலங்கை நாணயத் தாள்களினதும் குத்திகளினதும் வடிவத்தில் பேணலாம். அத்தகைய நாணயத் தாள்களும் குத்திகளும் தொடர்பான கணிப்பீட்டு காலப்பகுதிக்காக கணிக்கப்பட்ட இலங்கை நாணயத் தாள்களினதும் குத்திகளினதும் சராசரி உடமைகளாகக் காணப்படுதல் வேண்டும்.

6. இலங்கை மத்திய வங்கியின் உள்நாட்டுத் தொழிற்பாட்டுத் திணைக்கள பணிப்பாளர் வர்த்தக வங்கிகளால் மத்திய வங்கியில் பேணப்படவேண்டிய ஆகக் குறைந்த நாளாந்த வைப்புக்களின் தேவைப்பாடுகளை காலத்திற்குக் காலம் சுற்றறிக்கையொன்றின் மூலம் அறிவுறுத்தப்படலாம்.

7. ஒதுக்குகளில் ஏற்படும் எந்தவொரு குறைப்பின் மீதும் நாள் ஒன்றிற்கு ஒரு சதவீதத்தின் பத்திலொன்று என்ற வீதத்தில் வட்டி வீதம் வர்த்தக வங்கிகளினால் மத்திய வங்கிக்கு செலுத்தப்படுதல் வேண்டும். அத்தகைய வட்டி சட்டத்தின் 96 ஆம் பிரிவின் கீழ் அத்தகைய ஒதுக்குகள் கணிக்கப்படும் தொடர்பான ஒதுக்குப் பேணுதல் காலப்பகுதி முடிவடைந்த பின்னர் 5 வேலை நாட்களுக்குப் பிந்தாமல் செலுத்தப்படுதல் வேண்டும்.

8. உள்நாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளரினால் அல்லது அவரின் சார்பில் அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலரினால் வெளியிடப்படும் அறிவித்தலானது, அதாவது :-

- (அ) அத்தகைய வர்த்தக வங்கிகளின் ஒதுக்குகள் தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகளின் தொகையிலும் பார்க்க குறைவாக உள்ளதென;
- (ஆ) தொடர்பான காலப்பகுதியில் அத்தகைய ஒதுக்கில் குறைபாடுகள் காணப்படுகின்றதென;
- (இ) அத்தகைய குறைவாகவுள்ள தொகை, அத்துடன்
- (ஈ) குறைவாகவுள்ள தொகை மீது செலுத்தப்படற்பாலதான பெறுமதியான வட்டித் தொகை

என்பனவற்றை எடுத்துக்கூறுவதான அறிவித்தலொன்று அத்தகைய வங்கியிடமிருந்து வட்டி பற்றி அத்தகைய வங்கிக்குப் போதுமான அறிவித்தல் எனக் கருதல் வேண்டும் .

9. ஒவ்வொரு வர்த்தக வங்கியும் இதற்கான அட்டவணையில் விதந்துரைக்கப்பட்ட படிவத்தில் அமைந்த விபரத்திரட்டு அ இல் போதுமான விபரங்களுடன் பின்வரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

காலப்பகுதி அ விற்கான கணிப்பீடுகள் : அதே மாதத்தின் 22 ஆம் நாள் முடிவடைவதற்கு முன்னர்

காலப்பகுதி ஆ விற்கான கணிப்பீடுகள் : உடனடுத்து வரும் மாதத்தின் 7 ஆம் நாள் முடிவடைவதற்கு முன்னர்

விபரத்திரட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டிய முடிவுத் திகதி விடுமுறை நாளில் வருமிடத்து, அதனைத் தொடர்ந்து வரும் வேலை நாளில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

10. இவ்வொழுங்குவிதிகள் காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான 2003 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 20 ஆம் திகதியிடப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் அதி விசேட வர்த்தமானி இல. 1280/17 இல் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி ஈ இன் நடைமுறையிலுள்ள விதிகளுக்கு எவ்விதமான பங்கமுமின்றி 2013, மே 01 ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவருதல் வேண்டும்.

இவ்வொழுங்குவிதியில் சந்தர்ப்பம் வேறு வகையாகத் தேவைப்படுத்தினாலொழிய -

“வைப்புப் பொறுப்புக்கள்” என்பது பின்வருவனவாகவுள்ள ஒரு வர்த்தக வங்கியின் அனைத்துப் பொறுப்புக்களும் எனப் பொருள்படுதல் வேண்டும் :-

இலங்கை நாணயத்தில் கணக்கிடப்படுவனவான கேள்வி வைப்புக்கள், சிறப்பு வைப்புக்கள், சேமிப்பு வைப்புக்கள், கால வைப்புக்கள், வங்கிகளுக்கிடையேயான அழைப்பு பணச் சந்தையில் வர்த்தக வங்கியல்லாத ஏதேனும் நிறுவனம் ஒன்றினால் இடப்பட்ட தொகைகள், நாணயக் கடிதங்களுக்கு எதிரான அளவு வைப்புக்கள், ஓய்வூதிய நதியும், சிறுவர் வைப்புத் திட்டங்கள் போன்ற சிறப்புரைப்புத் திட்டங்கள் எவையேனும் இருப்பின் அத்துடன் ஒத்த தன்மையான வேறு திட்டங்கள் அத்துடன் நம்பிக்கைப் பொறுப்பாகவோ வங்கியின் வைப்பாளர்களினால் இலங்கை நாணயத்தில் செய்யப்பட்ட வைப்புக்களின் விளைவாக அவ்வைப்பாளர்களின் சார்பாகவோ வைத்திருக்கப்படும்

*1 வைப்புச் சான்றிதழ்களைப் பொறுத்தவரை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தொகையானது செலுத்தப்பட்ட பெறுமதியாக இருத்தல் வேண்டும்.

4A

I கனோபை : (I) சேட்டி - இ லுக்கா ப்ரபாகாந்திக ஸலாபலாடி சனரபசே டி விஸே டுஃபி பது - 2013.04.12
பகுதி I : தொகுதி (I) - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை - அதி விசேஷமானது - 2013.04.12

தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகள்

..... இல் தொடங்கும் காலப்பகுதிக்கானது.

1. ரூபாவின் % ரூபா
(மொத்த ரூபா வைப்புப் பொறுப்புக்களின் நாளாந்த சராசரி)

2. வைப்புப் பொறுப்புக்களின் 2 சதவீதத்திற்கு கூடுதலாக ஆனால்
4 சதவீதத்தை விஞ்சாததாக இலங்கை நாணயத் தாள்கள் மற்றும்
குத்திகளின் சராசரி ரூபா

3. ஒதுக்குப் பேணல் காலப்பகுதியில் பேணப்பட வேண்டுமென தேவைப்படுத்தப்பட்ட மொத்த ஒதுக்குகள் (1- 2) ரூபா

நான்/நாங்கள், மேற்கூறிய கூற்று சரியானது எனவும் இவ்வங்கியின் ஏடுகளுக்கு இணங்கவுள்ளது எனவும் மேலே காட்டப்பட்ட எண் தொகைகள் இந்நோக்கத்திற்கென இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் விதந்துரைக்கப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு இணங்கவுள்ளது எனவும் இத்தால் சான்றுபடுத்துகின்றேன்/சான்றுபடுத்துகின்றோம்.

திசுதி :

.....
அலுவலரின் ஒப்பம்.

குறிப்பு :-

(அ) உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் நீங்கலாக ஏதேனும் ஒரு நிறுவனத்தினால் செய்யப்பட்ட வைப்புக்கள் தேவைப்படுத்தப்பட்ட ஒதுக்குகளைப் பேணுவதற்காக குறித்துரைக்கப்பட்ட விகிதங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் ;

(ஆ) அனைத்துத் தொகைகளும் கிட்டிய ரூபாவில் காட்டப்படல் வேண்டும்.